

Q.C - 39

DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)

Name of the Test:

Departmental Test for Officers of the Cooperative Department - Auditing (Without Books)	071
-----------------------------------------------------------------------------------------	-----

Maximum Time: One Hour

Maximum Marks: 40

IMPORTANT INSTRUCTIONS

OBJECTIVE TYPE

கொள்குறி வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 40 number of questions in objective Type.
இந்தக் கணினி வழித் தேர்வானது, 40 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.
2. Answer all questions. Each question carries one mark
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
3. In case of doubt, English version is the Final.
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின, சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.
 - a) One question will be displayed on the screen at a time.
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.
 - b) Time available for you to complete the examination will be displayed through a countdown timer in the top right-hand corner of the screen. It will display

1. The origin of the word 'Audit' is derived from

தணிக்கை என்ற சொல் எந்த மொழியிலிருந்து தோன்றியது

(A) English
ஆங்கிலம்

(B) Latin
இலத்தீன்

(C) French
பிரெஞ்சு

(D) German
ஜெர்மன்

2. The meaning of the term audire is

ஆடர் என்ற சொல்லின் பொருள்

(A) to listen
கவனித்தல்

(B) to hear
கேட்டல்

(C) to write and handover
எழுதுதல் மற்றும் ஒப்படைத்தல்

(D) to print it out
அச்சிட்டு வெளியிடல்

3. The auditor is only

தணிக்கையாளர் ————— இருக்க வேண்டும்

(A) A watch-dog and not a blood hound
வேட்டை நாய் போல் அல்லாமல் காவல் நாய் போல

(B) A blood hound and not a watch dog
காவல் நாய் போல் அல்லாமல் வேட்டை நாய் போல

(C) A blood hound and a watch dog
வேட்டை நாய் போலவும் காவல் நாய் போலவும்

(D) A bloodhound
வேட்டை நாய் போல

4. Audit programme is prepared by

தணிக்கை திட்டம் யாரால் தயாரிக்கப்படுகிறது?

(A) General Manager
பொது மேலாளர்

(B) Managing Director
மேலாண்மை இயக்குநர்

(C) Auditor
தணிக்கையாளர்

(D) Director
இயக்குநர்

5. Concurrent Audit is conducted

தொடர் தணிக்கை ————— மேற்கொள்ளப்படுகிறது

- (A) At Interim Audit
இடைக்கால தணிக்கையாக
- (B) At the end of the accounting
கணக்கியல் ஆண்டு முடிந்த பின்
- (C) Internal Audit
உட்தணிக்கையாக
- (D) Throughout the year
ஆண்டு முழுவதும்

6. Audit programme is

தணிக்கைத் திட்டம் என்பது

- (A) An important document for the society
சங்கத்தின் முக்கியமான ஆவணம்
- (B) Accounting plan prepared by society
சங்கத்தால் தயாரிக்கப்பட்ட கணக்கியல் திட்டம்
- (C) Auditor's plan of action
தணிக்கையாளரின் செயல்திட்டம்
- (D) Plan of organisation
நிறுவன திட்டம்

7. Object of Internal check

அகச் சோதனையின் நோக்கம்

- (A) Detection and Prevention of frauds and errors
மோசடிகள் மற்றும் பிழைகளை கண்டுபிடித்தல் மற்றும் தடுத்தல்
- (B) Helping audit is depth
ஆழ்ந்த தணிக்கைக்கு உதவுகிறது
- (C) To ensure that the Audit work is performed
தணிக்கை பணி செய்யப்பட்டதை உறுதி செய்தல்
- (D) To test and improve the quality of audit work
தணிக்கை பணியினை சரிபார்த்து தணிக்கையின் தரத்தை உயர்த்தல்

8. Internal auditor is appointed by

அகத் தணிக்கையாளர் நியமனம் யாரால் செய்யப்படுகிறது

(A) The Government

அரசாங்கம்

(B) The Statutory Auditors

சட்டபூர்வ தணிக்கையாளர்

(C) The Management

நிர்வாகம்

(D) The Members

உறுப்பினர்கள்

9. Auditing begins where ————— ends

பணிமுடிந்த பின்னர் தணிக்கைப் பணி துவங்குகிறது

(A) Selling

விற்பனை

(B) Book keeping

கணக்கு பதிவியல்

(C) Purchase

கொள்முதல்

(D) Accounting

கணக்கியல்

10. Which rule of TamilNadu Coop. Societies Rules 1988 deals with the Procedure for conducting Audit

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகள் 1988 ன் படி தணிக்கை மேற்கொள்வதற்குரிய நெறிமுறைகளை பற்றி எந்த விதி கூறுகிறது?

(A) Rule 101

விதி 101

(B) Rule 102

விதி 102

(C) Rule 103

விதி 103

(D) Rule 104

விதி 104

11. The liability of an auditor can be

தணிக்கையாளரின் பொறுப்புகள் ————— ஆகும்

(A) Civil Liabilities

குற்றவியல் சாராத பொறுப்புகள்

(B) Criminal Liabilities

குற்றவியல் சார்ந்த பொறுப்புகள்

(C) Civil and criminal Liabilities

குற்றவியல் சாராத மற்றும் குற்றவியல் சார்ந்த பொறுப்புகள்

(D) Non-Statutory Liabilities

சட்டப்பூர்வமற்ற பொறுப்புகள்

12. Balance Sheet audit does includes examination of

இருப்பு நிலைக்குறிப்பு தணிக்கை என்பது ————— பரிசீலனை செய்வதாகும்

- (A) ~~Assets and Liabilities~~
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள்
- (B) Vouching
சான்றாய்வு
- (C) Physical verification of stocks
இருப்பு சரக்கை நேரில் சரிபார்த்தல்
- (D) Cost Audit
அடக்க மதிப்பு தணிக்கை

13. In TamilNadu the Department of Co-op Audit is formed based on the recommendations of the

தமிழ்நாட்டில் கூட்டுறவு தணிக்கைத் துறை எந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அமைக்கப்பட்டது?

- (A) ~~Santhanam Committee~~
சந்தானம் குழு
- (B) Vaidyanathan Committee
வைத்தியநாதன் குழு
- (C) Maclagan Committee
மாக்லன் குழு
- (D) Gorwala Committee
கோர்வாலா குழு

14. The audit certificates should be issued with a maximum period of ————— days from the date of receipt of apex and District level societies

மாநில மற்றும் மாவட்ட அளவிலான சங்கங்களின் தணிக்கை அறிக்கை பெற்று அதிகபட்சம் நாட்களுக்குள் தணிக்கைச் சான்று வழங்கப்பட வேண்டும்

- (A) 10
(B) 7
- (C) ~~15~~
(D) 30

15. The auditors should submit the Primary Societies final audit memorandum within ————— days from the date of complete of audit.

தணிக்கையாளர்கள் தொடக்க அளவிலான சங்கங்களின் தணிக்கையினை முடித்த நாளிலிருந்து ————— நாட்களுக்குள் இறுதி தணிக்கை அறிக்கையினை சமர்ப்பிக்கப்பட வேண்டும்

- (A) 30
(B) 15
- (C) 10
(D) ~~7~~

16. Who is conduct Test audit for Co-operative Institutions in Tamil Nadu?

தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்களில் சோதனை தணிக்கை யாரால் மேற்கொள்ளப்படுகிறது?

(A) Assistant Director

உதவி இயக்குநர்

(B) Joint Director

இணை இயக்குநர்

(C) Both (A) and (B)

மேற்கண்ட (A) மற்றும் (B) அலுவலர்

(D) Cooperative Audit Officer

கூட்டுறவு தணிக்கை

17. Audit fees is not levied which one of the following

கீழ்வருவனவற்றுள் தணிக்கை கட்டணம் எந்த பணிக்கு விதிப்பதில்லை?

(A) Auditing the accounts of societies

சங்க கணக்குகளை தணிக்கை செய்வதற்கு

(B) Time taken for verification of stock

சரக்கிருப்பு சரிபார்த்த பணி மேற்கொண்ட காலத்திற்கு

(C) Time taken for rectification of defects

குறைநிவர்த்தி பணி மேற்கொண்ட காலத்திற்கு

(D) Test audit

சோதனை தணிக்கை மேற்கொண்டதற்காக

18. Which of the co-operatives Societies have exempted from the payment of Audit fees in TamilNadu?

தமிழ்நாட்டில் தணிக்கை கட்டணம் விதிப்பதில் பின்வருவனவற்றில் விலக்களிக்கப்பட்டுள்ள கூட்டுறவு நிறுவனம் எது?

(A) District Central Co-operative Bank

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி

(B) Cooperative Marketing Society

கூட்டுறவு விற்பனை சங்கம்

(C) Jaggery Manufacturing Co-operative Society

பனைவெல்ல உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம்

(D) Urban Cooperative Banks

நகர கூட்டுறவு வங்கி

19. District Central Co-operative Bank Statutory audit is conducted by
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் சட்டப்பூர்வ தணிக்கையை மேற்கொள்வது

- (A) Departmental Auditors
துறை தணிக்கையாளர்கள்
- (B) Chartered accountants
பட்டயகணக்காளர்கள்
- (C) Internal Auditors
அகத்தணிக்கையாளர்கள் கணக்காளர்கள்
- (D) Cost accountants
அடக்கவிலை

20. Rights of the Auditor is/ an
தணிக்கையாளரின் உரிமைகள்

- (A) Has the right to have free access to the books, accounts, documents and securities of the Society
சங்கத்தின் பதிவேடுகள், கணக்குகள் பத்திரங்கள் மற்றும் ஈட்டுப்பத்திரங்களை பார்வையிடும் உரிமை
- (B) Has the right to seize the books, accounts, documents and securities of the society
சங்கத்தின் பதிவேடுகள், கணக்குகள் பத்திரங்கள் மற்றும் ஈட்டுப்பத்திரங்களை கைப்பற்றும் உரிமை
- (C) Has the right to call a General Body Meeting
பொதுப்பேரவை கூட்டத்தினை கூட்டும் உரிமை
- (D) Has the right to vote in the case of tie
வாக்களிப்பில் சமநிலை வரும் போது வாக்களிக்கும் உரிமை

21. Which type of Co-operative Societies prepared Income and expenditure account?
கீழ்வருவனவற்றுள் எந்த வகை கூட்டுறவு சங்கங்கள் வருவாய் செலவின கணக்கினை தயாரிக்கிறது?

- (A) Marketing Society
விற்பனை சங்கம்
- (B) Primary AgriCo-op Credit Society
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்
- (C) District Central Co-op Bank
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
- (D) Co-op Training institute
கூட்டுறவு பயிற்சி நிலையம்

22. Which rule of TamilNadu Cooperative Societies Rules 1988 deals with the Levy of audit fees?

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகள் 1988 ன் படி எந்த விதி தணிக்கைக் கட்டணம் விதித்தலை பற்றி கூறுகிறது?

- | | |
|--------------------------|--------------------------|
| (A) Rule 101
விதி 101 | (B) Rule 102
விதி 102 |
| (C) Rule 103
விதி 103 | (D) Rule 104
விதி 104 |

23. The items of revenue expenditure are shown as capital expenditure or vice-versa This is an example of

வருவாய் செலவினங்களை முதலீட்டு செலவினங்களாக காண்பிப்பது _____ க்கு ஒரு உதாரணமாகும்.

- | | |
|-------------------------------------------|--------------------------------------------------|
| (A) Error of principle
கொள்கைப்பிழைகள் | (B) Error of Omission
விடுபிழைகள் |
| (C) Error of Commission
செய்பிழைகள் | (D) Error of duplication
இரட்டிப்புப் பிழைகள் |

24. A credit purchase is not entered in the purchase day book. This is an example of

கடன் கொள்முதலை கொள்முதல் நாளேட்டில் பதியாமல் விட்டுவிடுதல் _____ க்கு ஒரு உதாரணமாகும்.

- | | |
|-------------------------------------------|--------------------------------------------------|
| (A) Error of principle
கொள்கைப்பிழைகள் | (B) Error of Omission
விடுபிழைகள் |
| (C) Error of Commission
செய்பிழைகள் | (D) Error of duplication
இரட்டிப்புப் பிழைகள் |

25. A credit purchase of Rs. 520 has been recorded in the purchase day book as Rs. 250. This is an example of

கடன் கொள்முதல் ரூ. 520 ஐ கொள்முதல் நாளேட்டில் ரூ. 250 ஆக பதியப்படுதல் _____ க்கு உதாரணமாகும்.

- | | |
|-------------------------------------------|--------------------------------------------------|
| (A) Error of Principle
கொள்கைப்பிழைகள் | (B) Error of Omission
விடுபிழைகள் |
| (C) Error of Commission
செய்பிழைகள் | (D) Error of Duplication
இரட்டிப்புப் பிழைகள் |

26. The debit side of trading account

வியாபார கணக்கின் பற்று (இடது) பக்கத்தில் வருபவை

- (A) Opening Stock, Purchases, Trade charges, Sales Tax Paid
ஆரம்ப சரக்கிருப்பு, கொள்முதல், வியாபார செலவுகள் மற்றும் விற்பனை வரி செலுத்தியது
- (B) Closing stock, Sales, Trade income and stock deficit
இறுதி சரக்கிருப்பு, விற்பனை, வியாபார வருமானம் மற்றும் இருப்பு குறைவு
- (C) Gross Profit, Commission received, Rent received and Dividend on shares etc,
மொத்த இலாபம், கழிவுபெற்றது, வாடகை பெற்றது மற்றும் பங்காதாயம்
- (D) Interest paid, Establishment charges, Rent and taxes
வட்டி செலுத்தியது, பணியமைப்பு செலவுகள், வாடகை மற்றும் வரிகள்

27. Credit side of Profit and Loss account include

இலாப நட்டக் கணக்கில் வரவு பக்கத்தில் இடம் பெறுபவை

- (A) Sales, Sales tax received, Trade income, Closing Stock
விற்பனை, பெற்ற விற்பனை வரி, வியாபார வருமானம், இறுதி சரக்கிருப்பு
- (B) Opening Stock, Purchases, Sales Tax Paid, purchase Tax
ஆரம்ப சரக்கிருப்பு, கொள்முதல், செலுத்திய விற்பனை வரி, கொள்முதல் வரி
- (C) Interest Paid, Salary paid, Legal Expenses, Audit Fees
வட்டி செலுத்தியது, ஊதியம் வழங்கியது, வழக்கு செலவுகள், தணிக்கை கட்டணம்
- (D) Gross Profit, Interest earned, Dividend Received, Miscellaneous income
மொத்த இலாபம், வட்டி பெற்றது, பங்காதாயம் பெற்றது, பல்வகை வருவாய்

28. In which account shows the difference between the two sides of will exhibit the net Profit or Net Loss

பின்வருவனவற்றுள் இரண்டு பக்கங்களுக்கிடையேயான வித்தியாசத்தினை நிகர இலாபமாகவோ அல்லது நிகர நட்டமாக காண்பிக்கும் கணக்கு எது?

- (A) Manufactory account
தயாரிப்பு கணக்கு
- (B) Trading account
வியாபார கணக்கு
- (C) Income and Expenditure Account
வருவாய் செலவின கணக்கு
- (D) Profit and Loss account
இலாபநட்டக் கணக்கு

29. The objects of Test audit is

சோதனை தணிக்கையின் நோக்கம்

- (A) To test and improve the quality of audit work
தணிக்கைப்பணியை பரிசோதித்து தணிக்கையின் தரத்தை உயர்த்துதல்
- (B) To educate the Society Staffs
சங்கப்பணியாளர்களுக்கு பயிற்றுவித்தல்
- (C) To detect and Prevent of Errors
பிழைகளை கண்டுபிடித்தலும் தடுத்தலும்
- (D) To detect and prevent of Fraud
மோசடிகளை கண்டுபிடித்தலும் தடுத்தலும்

30. In Schedule of defects, Schedule 'A' should consist of

தணிக்கை குறைகள் தொகுப்பில் பகுதி 'அ' வில் உள்ளடக்கியவை

- (A) Grave irregularities
கடுமையான முறைகேடுகள்
- (B) Errors in accounting
கணக்கியலில் உள்ள பிழைகள்
- (C) Defective vouchers
குறையுள்ள உறுதி சீட்டுகள்
- (D) Unsigned documents
கையெழுத்திடப்படாத ஆவணங்கள்

31. In schedule of defects schedule 'B' should consist of

தணிக்கை குறைகள் தொகுப்பில் பகுதி 'ஆ' வில் உள்ளடக்கிய குறைகள்

- (A) Minor defects
சிறு குறைகள்
- (B) Major defects
முக்கிய குறைகள்
- (C) Flagrant violations
அப்பட்டமான விதி மீறல்கள்
- (D) Serious Losses
கடும் நட்டம்

32. The Society send a rectification report to the authority concerned with in _____
from the date of communication of results of audit

சங்கமானது தணிக்கை அறிக்கை கிடைக்கப்பெற்ற தேதியிலிருந்து _____ குறைநிவர்த்தி
அறிக்கையினை உரிய நிர்வாக அலுவலருக்கு அனுப்ப வேண்டும்

- (A) 2 months
2 மாதங்களுக்குள்
- (B) 3 months
3 மாதங்களுக்குள்
- (C) 5 months
5 மாதங்களுக்குள்
- (D) 6 months
6 மாதங்களுக்குள்

33. The audit shall be completed within a period of _____ months from the close of the accounting year of the registered society

கணக்குகள் தொடர்புடையது நிதி ஆண்டு முடிந்த காலத்திற்குள் ஒவ்வொரு பதிவு பெற்ற சங்கத்தின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்ட வேண்டும்

- (A) 3 (B) 6
(C) 9 (D) 10

34. Which type audit is conducted by departmental auditors in District Central Cooperative Banks in Tamil Nadu?

தமிழ்நாட்டில் கூட்டுறவு தணிக்கைத் துறை தணிக்கையாளர்களால் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் எந்த வகை தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது?

- (A) Final Audit
இறுதி தணிக்கை
(B) Concurrent Audit
தொடர் தணிக்கை
(C) Test Audit
சோதனை தணிக்கை
(D) Interim Audit
இடைக்கால தணிக்கை

35. Value of closing stock (stock in trade) is valued at

சரக்கிருப்பு எந்த விலையில் மதிப்பீடு செய்யப்படுகிறது?

- (A) Cost price
அடக்கவிலை
(B) Market price
சந்தைவிலை
(C) Selling price
விற்பனை விலை
(D) Cost price or market price whichever is lower
அடக்கவிலை அல்லது சந்தை விலை இதில் எது குறைவோ அந்த விலை

36. Which section of the TamilNadu Cooperative Societies Act 1983 provides for Audit of Co-operatives?

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 1983 ன் படி தணிக்கை பற்றி எந்த பிரிவு கூறுகிறது?

- (A) Section 72
பிரிவு 72
(B) Section 78
பிரிவு 78
(C) Section 80
பிரிவு 80
(D) Section 81
பிரிவு 81

37. Expansion of DCCWS is

DCCWS என்பதன் விரிவாக்கம்

(A) District Consumers Co-operative Women Stores

மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மகளிர் பண்டகசாலை

(B) District Customers Co-operative Whole Sale Stores

மாவட்ட வாடிக்கையாளர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை

(C) District Consumers Co-operative Whole Sale Stores

மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை

(D) Direct Consumer Co-operative Whole Sales Stores

நேரடி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை

38. Which rule of TamilNadu Co-operative Societies Rules 1988 deals with the preparation of financial statements and others details required for audit?

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகள் 1988 ன் படி தணிக்கைக்கு தேவையான நிதிநிலை அறிக்கை மற்றும் இதர விவரங்களை தயாரித்தல் பற்றி எந்த விதி கூறுகிறது?

(A) Rule 101

விதி 101

(B) Rule 102

விதி 102

(C) Rule 103

விதி 103

(D) Rule 104

விதி 104

39. Internal Audit is performed by

அகச்சோதனை மேற்கொள்ளப்படுகிறது?

(A) Government

அரசாங்கத்தால்

(B) Auditor of the Society

சங்க தணிக்கையாளரால்

(C) Employees of the enterprise

நிறுவனப் பணியாளர்களால்

(D) Employee of the Financing Bank

நிதியுதவி வங்கியின் பணியாளர்களால்

40. Who shall audit the accounts of a Primary Co-operative Society in TamilNadu?

தமிழ்நாட்டின் பிரதம கூட்டுறவு சங்கங்களின் தணிக்கை யாரால் மேற்கொள்ளப்படுகிறது?

(A) Financing Bank

நிதியுதவி வங்கி

(B) Federal Society

இணைய சங்கம்

(C) Chartered accountant

பட்டய கணக்கர்

(D) Director of Co-op Audit

கூட்டுறவு தணிக்கை இயக்குநர்

039/DD/21

Tc: 71

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

DEPARTMENTAL EXAMINATIONS
DEPARTMENTAL TEST FOR OFFICERS OF THE CO-OPERATIVE
DEPARTMENT - AUDITING

(Without Books)

Maximum Time : 1.30 hours

Maximum Marks : 60

IMPORTANT INSTRUCTIONS

DESCRIPTIVE TYPE

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

NB : Words of masculine gender in these instructions shall, where the context so require, be taken to include feminine gender.

இந்த அறிவுறுத்தலில் ஆண் பாலினரின் வார்த்தைகளில், சூழலுக்கேற்ப தேவைப்படின் பெண் பாலினரின் வார்த்தைகளும் அடங்கும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.

விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.

2. In case of doubt, English version is the final.

வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

PART I — (8 × 3 = 24 marks)

Answer any EIGHT questions.

All questions carry equal marks.

1. What is an error of principle?

கொள்கைப்பிழை என்றால் என்ன?

2. Define the test audit.

சோதனை தணிக்கையினை வரையறு.

[Turn over

3. Explain the rights of the co-operative auditor.
கூட்டுறவு தணிக்கையாளரின் உரிமைகளை விளக்குக.
4. Define vouching.
ஆதார சீட்டு பரிசீலனை பற்றி விளக்குக.
5. Write a note on revenue expenditure.
வருவாய் செலவினம் குறித்து குறிப்பு வரைக.
6. What are the different methods of depreciation?
தேய்மானம் கணக்கிடும் முறைகள் யாவை?
7. Define internal audit.
அகத்தணிக்கை என்பதனை வரையறு.
8. What are vouchers?
ஆதாரச்சீட்டுகள் யாவை?
9. Which occasions the cooperative auditor should verify the cash on hand?
எந்தெந்த சூழ்நிலைகளில் கூட்டுறவு தணிக்கையாளர் ரொக்க கையிருப்பினை சரிபார்க்கலாம்?
10. When the audit fee is leviable in co-operative audit?
கூட்டுறவு தணிக்கையில் எப்பொழுது தணிக்கை கட்டணம் விதிக்கலாம்?

PART II — (3 × 5 = 15 marks)

Answer any THREE questions.

All questions carry equal marks.

11. Explain difference between cooperative audit and company audit.
கூட்டுறவு தணிக்கைக்கும், கூட்டு பங்கு கம்பெனி தணிக்கைக்கும் நிகழும் உள்ள வித்தியாசங்களை விவரிக்கவும்.
12. What is general reserve? What are the objects of creating general reserve?
பொதுக்காப்பு என்றால் என்ன? பொதுக்காப்பு ஏற்படுத்துவதன் நோக்கம் யாது?
13. What are the advantages of an audit programme?
தணிக்கை நிகழ்ச்சி நிரலின் நன்மைகள் யாது?
14. Which general points should be examined by the Coop. Auditor in administrative audit?
கூட்டுறவு தணிக்கையாளரால் நிர்வாக தணிக்கையில் பரிசீலிக்கப்படும் பொதுவான இனங்களை சுட்டிக்காட்டுக.

15. Prepare the trading account for the year ending 31.03.2016 from the following

	Rs.
Opening stock	1,70,000
Sales	2,50,000
Sales return	20,000
Carriage inwards	20,000
Purchase return	10,000
Wages	50,000
Purchases	1,00,000
Closing stock	1,60,000

பின்வரும் விவரங்களைக் கொண்டு 2016 மார்ச் 31 ம் நாளோடு முடியும் ஆண்டிற்கான வியாபாரக் கணக்கினை தயாரிக்கவும்.

	ரூ.
தொடக்க சரக்கிருப்பு	1,70,000
விற்பனை	2,50,000
விற்பனை திருப்பம்	20,000
ஏற்றிச்செல் செலவு	20,000
கொள்முதல் திருப்பம்	10,000
கூலி	50,000
கொள்முதல்	1,00,000
இறுதி சரக்கிருப்பு	1,60,000

PART III — (3 × 7 = 21 marks)

Answer any THREE questions.

All questions carry equal marks.

16. What is clerical error? Describe the types of clerical errors.

நடைமுறை பிழைகள் என்றால் என்ன? நடைமுறை பிழைகளைப் பற்றி விவரி.

17. Explain the duties of cooperative auditor.

கூட்டுறவு தணிக்கையாளரின் கடமைகளை பற்றி விளக்குக.

18. When do the auditor prepare a special report?

தணிக்கையாளர் எப்பொழுது தனி அறிக்கையினை தயாரிக்க வேண்டும்?

19. Which of the societies exempted from the payment of Audit fees as per sec. 80 of TNCS Act 1983?

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 1983 பிரிவு 80 ன் படி தணிக்கை கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்ட சங்கங்கள் யாவை?

20. Prepare the profit and loss for the year ending 31.03.2016 of a co-operative store from the following :

	Rs.		Rs.
Gross profit	5,25,000	Salaries and wages	1,00,000
Rent	10,000	Interest on borrowing	5,000
Depreciation on fixed assets	5,000	Office expenses	1,500
Salesman salary	8,000	Distribution expenses	2,500
Commission received	3,000	Bad debts	2,200
Discount received	2,000	Printing and stationary	500
Advertisement	9,000	Interest received	5,000
		Tax and insurance	2,000

பின்வரும் இருப்புகளை கொண்டு ஒரு கூட்டுறவு பண்டக சாலையின் 2016 மார்ச் 31 ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான இலாப நட்டக் கணக்கினை தயாரிக்கவும்.

	ரூ.		ரூ.
மொத்த இலாபம்	5,25,000	சம்பளம் மற்றும் கூலி	1,00,000
வாடகை	10,000	கடன் மீதான வட்டி	5,000
நிலையான சொத்தின் தேய்மானம்	5,000	அலுவலக செலவு	1,500
விற்பனையாளர்கள் சம்பளம்	8,000	பகிர்வு செலவு	2,500
கழிவு பெற்றது	3,000	வாராக்கடன்	2,200
தள்ளுபடி பெற்றது	2,000	எழுதுபொருள் மற்றும் அச்சுக்கூலி	500
விளம்பரம்	9,000	வட்டி பெற்றது	5,000
		வரி மற்றும் காப்பீடு	2,000